

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களினால் ஏற்படும் தாக்கங்களை தவிர்த்து, ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்களின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, ஆணைக்குழுவின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது ஆணைக்குழுவினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

ஆணைக்குழுவின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம், ஆணைக்குழுவின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு ஆணைக்குழுவின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச்

சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான அற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

இயலுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா;
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க நிதியம் செயற்பட்டுள்ளதா;
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா;
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா;

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது தொடர்பிலான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) சான்றிதழ்களை வழங்குவதற்காக 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக 06 வெளிவாரி நிறுவனங்களில் இருந்து ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய மீதியானது ரூபா 32,114,399 ஆக நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ள படியாக ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டிய மீதி ரூபா 6,281,029 ஆனமையால் மீதிகளுக்கு இடையே ரூபா 25,833,370 தொகையான வேறுபாடு நிலவியது.	ஒட்டுமொத்த காலப்பகுதியிலும் குறித்த நிறுவனங்களால் ஆணைக்குழுவிற்கு 2024 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ள படியாக பெற வேண்டிய மீதி குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரிவான அறிக்கையொன்று எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வெளிவாரி நிறுவனங்களில் இருந்து பெறவேண்டிய மீதிகளை சரியாக உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- (ஆ) சான்றிதழ்களை அச்சிடுவதற்காக 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக அரசின் அச்சீட்டு திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 3,371,536 தொகை கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. 2025 ஜனவரி 17 ஆம் திகதி அரசு அச்சீட்டு திணைக்களத்திற்கு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல்களின் பிரகாரம் ரூபா 7,404,771 ஆன தொகை செலுத்தப்பட்டுள்ளது என்பது. ஆண்டுக்குரிய அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (இ) ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் நிலவிய ரூபா 1,263,544 கிரயமான 5,000 சான்றிதழ்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் 6 மேலங்கிகள் இறுதி இருப்பாக கணக்கு வைக்கப்பட்டிராத காரணத்தால், ஆண்டின் இறுதியில் உள்ளபடியான இறுதி இருப்பு மற்றும் மிகை ஆகியன அந்த அளவினால் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தன. நிதி நிலைமைக்கூற்றில் இருப்பின் கீழ் பதிவுகள் சீராக்கம் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் பரிசோதித்து வேறுபாடுகள் காணப்படும் எனின் மீண்டும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது. இறுதி இருப்பினை சரியாக இனங்கண்டு கணக்கு வைக்கப்பட வேண்டும்.
- (ஈ) 2025 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அச்சீட்டு இயந்திரம் ஒன்று மற்றும் சேர்வர் கட்டமைப்பு ஆகியவற்றுக்காக மீளாய்வாண்டினுள் முற்பணம் வழங்கப்படாது மற்றும் கடன் கொடுத்தோர் ஏற்படாத வகையில் 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக நிதி நிலைமை கூற்றில் நிலையான சொத்துக்களை சுவீகரிப்பதற்கான முற்பணங்கள் மற்றும் கடன் கொடுத்தோர் ஆக ரூபா 10,669,522 கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மீளாய்வாண்டிற்கான நடைமுறை சொத்துக்கள் மற்றும் நடைமுறை பொறுப்புக்கள் அந்த அளவினால் அதிகரித்து நிதிக்கூற்றுகளில் காண்பிக்கப்பட்டிருந்தன. இந்த விலைகளின் கீழ் கொள்வனவு செய்வதற்காக விலை கேள்விக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் குறித்த நிலையான சொத்துக்கள் (அச்சீட்டு இயந்திரம் மற்றும் சேர்வர்) 2024 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளபடியாக ஆணைக் குழுவிற்கு கிடைத்திராததுடன் 2024 ஆம் ஆண்டின் செலுத்த வேண்டிய செலவினமாக இவ்வாறு கணக்கு வைக்கப்பட்டுள்ளது. நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது உரிய காலப்பகுதிக்கு உரித்தான கொடுக்கல் வாங்கல்கள் மாத்திரம் சரியாக இனம் காணப்பட்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணக்கமின்மை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய PE/COP/POLI/Circular ஆம் இலக்க நிதி அமைச்சின் செயலாளரின்	திறைசேரியின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளாது ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுச் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரம்	நிறுவனத்திற்கு புறம்பாக அல்லது நிறுவனத்தின் நேரத்தின் பின்னர் நிறைவேற்றப்படும் பணிகளுக்காக பொது திறைசேரியின்	திறைசேரியின் அனுமதியின்றி எந்த ஒரு கொடுப்பனவையும் செலுத்துவதற்கு நடவடிக்கை

	சுற்றறிக்கையுடன் வெளியிடப்பட்ட கையேட்டின் 3.2(i) ஆம் பந்தி	மீளாய்வாண்டினுள் வகையான கொடுப்பனவுகளுக்கு ரூபா 42,340,686 கூட்டுத்தொகை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் அந்த பணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி நபர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது.	16 அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதற்கமைய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள து.	எடுக்கப்பட கூடாது.
(ஆ)	2016 பெப்ரவரி 26 ஆம் திகதிய MSDVT/SSDP/2016-1 ஆம் இலக்கமுடைய திறன்கள் அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கை	2017 ஆம் ஆண்டு முதல் National Vocational Qualification 1 முதல் 6 வரையான பாடநெறிகளை நடத்தும் அனைத்து நிறுவனங்களாலும் தர முகாமைத்துவ கட்டமைப்பொன்றினை நிறுவுதல் அத்தியாவசியமான போதிலும், 2019 ஆம் ஆண்டின் பின்னர் எந்த ஒரு நிறுவனமும் இதற்கமைய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. எனினும், ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றாக ஆணைக்குழுவினால் இது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை .	2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நாட்டில் நிலவிய நிலைமையின் அடிப்படையில் அரச மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவுகளிலும் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களை முறையாக நடாத்திச் செல்ல முடியாதிருந்ததுடன் 2024 ஆம் ஆண்டு வரையிலும் யிற்சி நிறுவனங்களை வரவழைத்து மீண்டும் தர முகாமைத்துவ கட்டமைப்பினை நிறுவுவதற்கு 2 நிகழ்ச்சி திட்டங்கள் நடாத்தப்பட்டு அதற்கு விண்ணப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.	பாடநெறிகளை நடாத்தும் அனைத்து நிறுவனங்களினாலும் தர முகாமைத்துவ கட்டமைப்பொன்றினை நிறுவி அதனை பேணிச் செல்லப்படுகின்றமைய பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ)	தாபன விதி கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் (ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான விதிகள்) 29.1 ஆம் பிரிவு	மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வின் போது நாளாந்தம் வருமானங்களை வங்கியில் இடுவதற்கு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்காமை மற்றும் வங்கி இணக்க கூற்றுக்களை தயாரிக்கும் போது கையிருப்பு பணத்தை தீர்வை ஆகாத வைப்புக்களாக காண்பித்து	தற்போது முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒழுக்காற்று பரிசோதனை உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டு ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டு சபையின் அங்கீகாரத்தினையும் பெற்று முறையான ஒழுக்காற்று விசாரணைகள் 2025	முறையான ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

செயற்படுகின்றமை சுட்டி ஜூன் 06 ஆம் திகதி
காண்பிக்கப்பட்ட நடாத்துவதற்கு
காரணத்தால் ஆரம்ப பணிகள்
விசாரணை ஆயத்தப்படுத்தப்பட்டுள்
நடவடிக்கைகள் ளன.
மேற்கொள்ளப்பட்டுள்ள
போதிலும் அது
தொடர்பில் முறையான
விசாரணையொன்று
கணக்காய்வு திகதியான
2025 மே 23 ஆம் திகதி
வரையிலும்
ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்
லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு பெறுபேறு ரூபா 65,563,312 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதனோடு ஒத்த கடந்த வருடத்தின் மிகை ரூபா 11,065,996 ஆகும். அதன் பிரகாரம், நிதிப் பெறுபேறுகளில் ரூபா 54,497,316 ஆன அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பிற்கு திறைசேரி மானியங்களின் அதிகரிப்பு பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்தினறின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1990 இல் 20 ஆம் இலக்க மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு அதிகாரச்சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் 11 ஆம் பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவினை நிறுவுவதற்கான அடிப்படை நோக்கங்களில் ஒன்றான தேசிய தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தினை தயாரித்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானியில் வெளியிடும் பணியானது, ஆணைக்குழு நிறுவப்பட்டு 32 வருடங்கள் கடந்திருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நிறைவேற்றுவதற்கு தவறியிருந்தது.	தேசிய தொழிற்சார் கல்வி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அமைச்சினால் சனாதிபதி செயலகத்திற்கு 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் போது இந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பில் தாழ்மையுடன் கவனம் செலுத்தி மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்குமாறு சனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.	தேசிய தொழிற்சார் கல்வி பயிற்சி திட்டத்தினை தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மேற்படி அதிகாரச்சட்டத்தின் 14(1), 15(1) உப பிரிவுகள் மற்றும் 10(3)(அ) பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவில் பதிவு செய்திருந்த	தற்போது அதிக காலம் கடந்துள்ள பதிவிற்கு விண்ணப்பிக்காத நிறுவனங்கள் தொடர்பில் தகவல்களை பெற்று	சட்டத்தின் பிரகாரம் செய்யப்படுவதற்கு உயர் முகாமைத்துவத்தின் கவனம் செலுத்தப்பட

	நிறுவனங்களிடையே பதிவு இரத்தாகி 20 வருடங்களுக்கு மேற்பட்ட 18 நிறுவனங்களும், 05 முதல் 20 வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் கடந்திருந்த 574 நிறுவனங்களினதும் பதிவினை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்திருக்கவில்லை. மேலும் 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலும் 55 நிறுவனங்களின் பதிவினை புதுப்பிப்பதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும் கணக்காய்வு திகதியான 2025 மே 22 ஆம் திகதி வரையிலும் அந்த நிறுவனங்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	அவற்றை நிறுவனங்களாக கட்டமைப்பினுள் உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை.	closed வேண்டும். TVEC
(இ)	2023 செப்டம்பர் 01 ஆம் திகதி இடம்பெற்ற அரசு பொறுப்பு முயற்சிகள் தொடர்பான செயற்குழுவினால் வழங்கப்பட்டிருந்த பரிந்துரைகளான ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை பின்பற்றாது தொழில்சார் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தின் v ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய முறையில் கட்டளைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய நீதிமன்றத்தை திட்டவட்டமாக காண்பிக்கும் வகையில் சட்டத்தினை திருத்தும் பணி இந்த அறிக்கையின் திகதி வரையிலும் நிறைவு செய்வதற்கு தவறியிருந்தது.	மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழில் கல்வி அதிகாரச்சட்டத்தினை தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் திருத்துவதற்கு தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு சனாதிபதி செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை சட்டகத்திற்கு (National Education Policy Framework - NEPE) இணங்கும் வகையில் திருத்தப்பட்டு சனாதிபதி செயலகத்திற்கு 2023 திசம்பர் 28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது. அதற்கமைய புதிய அரசின் கல்விக் கொள்கை தொடர்பில் கருத்தில் கொள்ளப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு 2025 ஏப்ரல் 29 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காக அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என்பது.	அதிகாரச் சட்டத்தின் திருத்தங்களை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ)	ஆணைக்குழுவின் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பிரிவினால் மேல் மாகாணத்திற்காக தொழில்சார் கற்கைகள் பயிற்சி திட்டத்தினை தயாரித்தல் 2013	தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி திட்டத்தினை நிறைவு செய்வதற்கு முன்னர் மேல் மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் சில விசேட கலந்துரையாடல்கள்	பயிற்சி திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உயர் முகாமைத்துவத்தினால்

ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டு 2024 நவம்பர் 26 பணிகள்
ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆம் திகதி மேல் மாகாண முன்னெடுக்கப்பட
போதிலும் 2024 ஆம் ஆளுநரின் தலைமையில் வேண்டும்.
ஆண்டின் இறுதிவரையிலும் மற்றும் மாகாணத்தின் பல்வேறு
இந்த பணியை நிறைவு தரப்பினர்களின் பங்குபற்றலுடன்
செய்ய முடியாதிருந்தது. நடாத்தப்பட்ட செயலமர்வின்
பின்னர் அறிக்கை ஆளுநரினால்
உத்தியோகபூர்வமாக
செல்லுயானதாகக்கப்பட்டமை.